



செப்டம்பர் - 16

TNPSC துளிகள்

- ❖ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு (AWAC) விமானமான நேத்ரா விமானத்தை இந்திய விமானப் படைக்கு வழங்கியுள்ளது.
- ❖ 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-15 தேதிகளில் கிரேக்கத்தில் உள்ள 2019 ஆம் ஆண்டிற்கான தெசலோனிகி சர்வதேசக் கண்காட்சியின் 84வது பதிப்பில் இந்தியா பங்கேற்றது.
- ❖ ஜப்பானின் டோக்கியோ பிராந்தியத்தை வலிமை மிகுந்த சூறாவளியான ஃபக்சாய் சூறாவளி சமீபத்தில் தாக்கியது.

தேசியச் செய்திகள்

LEADS அறிக்கை 2019

- ❖ வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற பொருள்களின் இயக்கம் மற்றும் செயல்திறன் குறித்த கருத்து அடிப்படையிலான குறியீடு மீதான (LEADS - வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையிலான எளிய சரக்குப் போக்குவரத்து) இரண்டாவது பதிப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
- ❖ இந்த அறிக்கையில் குஜராத் முதலிடத்திலும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.
- ❖ யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.
- ❖ மலைப்பாங்கான கிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் தர வரிசையில் கடைசியாக 22வது இடத்திலும் உள்ளது.
- ❖ 2019 ஆம் ஆண்டு குறியீட்டு வரிசையில் முதல் மூன்று இடங்களில் உள்ள மாநிலங்கள் முந்தைய ஆண்டின் குறியீட்டிலும் அதே நிலையை வகித்தன.
- ❖ இந்த குறியீடு ஆனது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சத்தால் டிலோய்ட் டோஸ்ச் டோமஸ்சு லிமிடெட் கம்பெனியுடன் இணைந்து மேம்படுத்தப்பட்டது.

Efficiency Pays

LEADS 2019

Aim: To rank states based on ease of logistics

Result: Top 3 states retain position from last year

Parameters: Infra availability, quality; delivery time, tracking

Top 5	Bottom 5
1 Gujarat	18 Jammu & Kashmir
2 Punjab	19 Uttarakhand
3 Andhra Pradesh	20 Bihar
4 Maharashtra	21 Goa
5 Tamil Nadu	22 Himachal Pradesh



ஹிம்விஜய் - போர்ப் பயிற்சி

- ❖ இந்திய இராணுவமும், இந்திய விமானப் படையும் இணைந்து அருணாச்சலப் பிரதேசம் அருகிலுள்ள சீன எல்லையில் ஹிம்விஜய் - 2019 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு பெரிய போர்ப் பயிற்சியை நடத்தவுள்ளன.
- ❖ கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள போர்ப்படை வீரர்களால் நடத்தப்படும் முதலாவது மிகப்பெரிய போர்ப் பயிற்சி இதுவேயாகும்.
- ❖ முதன் முதலாக 17 மலைக்குழு படையினர் மற்றும் 2500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

சர்வதேசச் செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார அறிக்கை 2019

- ❖ வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) 'டிஜிட்டல் பொருளாதார அறிக்கை (DER) 2019' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
- ❖ DER இதற்கு முன்னர் தகவல் பொருளாதார அறிக்கை என்று அழைக்கப்பட்டது.
- ❖ வளரும் நாடுகளால் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படும் மதிப்பு உருவாக்கம் மற்றும் பிடிப்புக்கான நோக்கத்தை இது ஆராய்கிறது.

அறிக்கையின் சிறப்பம்சங்கள்

- ❖ சீனாவின் தைவான் மாகாணம், அயர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறை மிகப்பெரியது.
- ❖ உலகளாவிய கணினி சேவைகள் துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது.
- ❖ வளரும் நாடுகளில் இந்தியா கணினி சேவைத் துறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

- ❖ மேலும், 2010 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையின் மதிப்பு கூட்டப்பட்ட பங்கின் வளர்ச்சி அடிப்படையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
- ❖ “மொத்தச் சேவை ஏற்றுமதியில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப சேவைகளின் பங்கு: சிறந்த 20 நாடுகள், 2017” இல், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இதில் அயர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா இத்தகைய சேவைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிகப்பெரியது ஆகும்.
- ❖ தொலைத் தொடர்பு சேவைகளின் மிகப்பெரிய மூன்று உற்பத்தியாளர்கள் வளரும் நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை ஆகும்.

CRPD (Convention on Rights of Persons with Disabilities) தொடர்பான ஜ.நா. குழுவின் 22வது பதிப்பு

- ❖ மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஜ.நா சபையின் 22வது பதிப்பு ஜெனிவாவில் உள்ள UNHRCல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
- ❖ இந்த அமர்வில், மாற்றுத் திறனாளிகளின் உரிமை தொடர்பான ஜ.நா சபை “இந்தியாவின் இயலாமை நிலை” குறித்த அறிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
- ❖ இந்திய தூதுக் குழு திருமதி.சகுந்தலா D. காம்லின் (PWD துறைச் செயலர்) அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.
- ❖ இந்த ஒப்பந்தத்தின் 35வது பிரிவைத் தொடர்ந்து, இந்தியா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.





அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

சீனாவின் புதிய செயற்கைக் கோள்கள்

- ❖ சீனா 3 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. அதாவது ஒரு ரிசோர்ஸ் செயற்கைக்கோள் ZY-102D மற்றும் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களாகும்.
- ❖ இவை லாங் மார்ச் 4B செலுத்து ராக்கெட் மூலம் ஏவப்பட்டன.
- ❖ இயற்கை வள சொத்து மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நகர்ப்புறக் கட்டுமானம், போக்குவரத்து மற்றும் தற்செயல் மேலாண்மை ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம் ரிசோர்ஸ் செயற்கைக்கோள் தரவை வழங்கும்.
- ❖ 2 சிறிய செயற்கைக் கோள்களில் BNU - 1 எனப்படும் செயற்கைக் கோள் ஒன்று துருவப் பகுதியின் காலநிலையை முதன்மையாகக் கண்காணிக்கும்.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி வளாகம்

- ❖ வியட்நாம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் ஆலையாகக் கருதப்படும் "டௌ டியாங் சூரிய ஆற்றல் வளாகத்தை" துவங்கியிருக்கிறது.
- ❖ இது டெய்னின் மாகாணத்தில் 540 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது மற்றும் இது ஆண்டுதோறும் 688 மில்லியன் கிலோவாட் (கிலோவாட் மணிநேர) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
- ❖ இந்த சூரிய ஆற்றல் வளாகம் மிகப்பெரிய செயற்கை ஏரியான டௌ டியாங் நீர்த்தேக்கத்தில் கட்டப்படுகிறது.
- ❖ இது ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்தில் 595,000 டன்கள் அளவுள்ள கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவதைத் தவிர்க்கும்.

மாநிலச் செய்திகள்

இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையம் - கேரளா

- ❖ இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தை கேரள அரசு கோழிக்கோட்டில் அமைக்க உள்ளது.
- ❖ இது பெண்களின் தொழில் முனைவோர் மற்றும் பாலின விகிதத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
- ❖ இது கேரள அரசாங்கத்தின் சமூக நீதித் துறையின் கீழ் உள்ள ஒரு முக்கியமான பாலினப் பூங்காவாகும்.
- ❖ இந்த முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தின் முதல் கட்டம் 2021 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இது பாலினப் பூங்காவின் தொலைநோக்குப் பார்வை 2020 என்பதின் கீழ் செயல்படுத்தப் படுகிறது.

புதிய காப்பீட்டுத் திட்டங்கள் - ஹரியானா

- ❖ ஹரியானாவின் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் "முக்கிய மந்திரி வியாபாரி சமூக நிகழ் துர்காத்னா பீமா யோஜனா" மற்றும் "முக்கிய மந்திரி வியாபாரி கூடிபூந்தி பீமா யோஜனா ஆகியவற்றைத் தொடங்கினார்.



- ❖ முக்கிய மந்திரி வியாபாரி சமூஹிக் நிஜி துர்காத்னா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3.75 லட்சம் வர்த்தகர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
- ❖ இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் ஹரியானா ஆகும்.

முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா - உத்தரகாண்ட்

- ❖ உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் "முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா" என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
- ❖ ஒவ்வொரு ரேசன் அட்டையாளர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2 கிலோகிராம் அளவுள்ள பருப்பு வகைககளை மானிய விலையில் பெறுவார்கள்.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

76வது சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் - 2019

- ❖ ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள்-2019 என்ற நிகழ்ச்சியின் 76வது பதிப்பு இத்தாலியில் உள்ள வெனிஸ் லிடோ எனும் இடத்தில் நடத்தப்பட்டது.
- ❖ இந்நிகழ்ச்சி லா பையன்னலே டி வெனிசிலியாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் அமைப்பின் சர்வதேச கூட்டமைப்பினால் இந்நிகழ்ச்சி அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

Award	Winner
Golden Lion for Best Film	Joker
Volpi Cup for Best Actress	Ariane Ascaride
Volpi Cup for Best Actor	Luca Marinelli

விளையாட்டுச் செய்திகள்

6 வது ட்ராக் ஆசிய கோப்பை சைக்கிள் ஓட்டுதல் போட்டி

- ❖ இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (CFI - Cycling Federation of India) நடத்திய 6வது ட்ராக் ஆசியக் கோப்பை சைக்கிள் ஓட்டுதல் போட்டி 2019 இன் மூன்று நாள் நிகழ்ச்சி புது தில்லியில் நடத்தப்பட்டது.
- ❖ இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தமாக 25 பதக்கங்கள் பெற்று இந்தப் போட்டியின் தரவரிசையில் முதலிடம் பெற்றது.
- ❖ இந்தியாவைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றிருந்தன.



Rank	Country	gold	Silver	Bronze	Total
1	India	10	8	7	25
2	Uzbekistan	4	3	0	7
3	Malaysia	4	1	0	5

25 ஆவது ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

- ❖ 2019 ஆம் ஆண்டிற்கான ஏசியன் ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 25 ஆவது பதிப்பானது மங்கோலியாவில் நடத்தப்பட்டது.
- ❖ இது ஏசியன் டேபிள் டென்னிஸ் யூனியன் அமைப்பின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் மங்கோலியன் டேபிள் டென்னிஸ் அசோஷியேஷனால் நடத்தப்பட்டது.
- ❖ பின்வரும் இந்திய வீரர்கள் அதில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
 - புது தில்லியின் பயாஸ் ஜெயின்
 - இந்திய ஆடவர் அணி.

இதரச் செய்திகள்

உலகின் தலைசிறந்த 10 IB பள்ளிகள்

- ❖ உலக அளவில் தலைசிறந்த 10 சர்வதேச பேகலரேட் (International Baccalaureate - IB) பள்ளிகளில் இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே பள்ளி திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி ஆகும்.
- ❖ இங்கிலாந்தில் உள்ள தன்னாட்சிக் கல்வி ஆலோசகர்களின் மதிப்பீட்டின்படி இந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
- ❖ இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே சர்வதேச இந்திய பேகலரேட் பள்ளி இதுவேயாகும்.
- ❖ இந்தப் பட்டியலில் சிங்கப்பூரின் ஆங்கிலோ - சீனர்கள் முதலிடத்திலும், இங்கிலாந்தின் கோடால்பின் & லேடிமர் மற்றும் சிங்கப்பூரின் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளனர்.

